

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 1,257 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ், தடுப்பூசியின் முதலாவது மருந்தளவை (டோஸை) பெற்றுக்கொள்வதில் 78.5%-ஐ இப்போது எட்டியுள்ளது. மக்கள் தொகையில் 46.2% ஆனோர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
- ▶ இப்போது நியூ சவுத் வேல்ஸ்-இல் 8 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை நியூ சவுத் வேல்ஸ் வழங்கியுள்ளது. தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன, ஆனால் அதில் சற்று மந்தநிலை ஏற்பட்டுள்ளது, அத்துடன் சில பகுதிகள், மாநில சராசரியை விடக் குறைவாக உள்ளன. தயவுசெய்து உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் ஊக்குவியுங்கள், அத்துடன் உங்கள் தடுப்பூசிக்கு இன்றே nsw.gov.au-இல் பதிவு செய்யுங்கள்.
- ▶ நீங்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளவில்லை என்றால், எங்கள் 80% இலக்கை நாம் எட்டும்போது, தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் உங்களுக்கு இருக்காது. வாடிக்கையாளர்கள் (பயணிகள்) மற்றும் விமான ஊழியர்களைப் பாதுகாப்பதற்காகவும், வணிக நடவடிக்கை தொடர்ச்சியாக நடக்கவேண்டும் என்பதற்காகவும், விமான நிறுவனங்கள் போன்ற தனியார் அமைப்புகளும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்களை வரவேற்கக் கூடாது என்று முடிவு செய்யக்கூடும்.
- ▶ உங்கள் பாதுகாப்பைக் குறைத்து விடாதீர்கள். சில பகுதிகளில் இன்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கலாம், ஆனால் அது குறித்து நாம் திருப்திகொள்ள முடியாது.
- ▶ நாம் முன்னர் குறிப்பிட்ட, மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் உள்ள புறநகர்ப் பகுதிகள் மற்றும் உட்புற சிட்னியில் (Inner Sydney) உள்ள பகுதிகள் பற்றி நாங்கள் தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளோம். இல்லவரா ஷோல்ஹேவன் (Illawarra Shoalhaven), ஹண்டர் நியூ இங்லண்ட் (Hunter New England) மற்றும் மத்திய கரையோர (Central Coast) பகுதிகளிலும் நோய்த்தொற்றாளர்கள் அதிகரித்து வருவதை நாம் கண்டுள்ளோம்.
- ▶ கிரீனேக்கர் (Greenacre), ஓபர்ன் (Auburn), யகூனா (Yagoona), லிவர்பூல் (Liverpool), பஞ்ச்பௌல் (Punchbowl), கில்்ட்ஃபோர்ட் (Guildford), ரெட்ஃபேர்ன் (Redfern), பாங்க்ஸ்டவுன் (Bankstown), கொண்டெல் பார்க் (Condell Park) மற்றும் பஸ்பி (Busby) ஆகிய சிட்னியின் புறநகர்ப் பகுதிகளே மிகுந்த கவலைக்கிடமான பகுதிகளாக உள்ளன. தயவுசெய்து முன் வந்து பரிசோதனையை மேற்கொள்ளும் படியும், கோவிட் கட்டுப்பாடுகளை உறுதியாகக் கடைப்பிடிக்கும்படியும் அந்தப் பகுதிகளில் உள்ள சமூகங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
- ▶ சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். எங்கள் ஊழியர்கள், எமது மருத்துவமனைகள் மற்றும் முழு சுகாதார அமைப்பிற்கும் ஆதரவளிப்பதற்கான சிறந்த வழி, நாம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதே ஆகும்.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுதான், நாம் இதிலிருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி ஆகும். இதுதான் இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் தென்படும் ஒரு நப்பிக்கை ஒளிக்கீற்று ஆகும்.